



மஹாகவி

என். ஏ. நுஸ்மான்

‘கேடுற்றவரிடையே கொட்டழியாது என்னிடமே எழுஷ்சிக் கிடக் கின்ற இன்கவி – இல் என்பாக்கள் என்னைக் கொருந்தானோ எத் திசையையும் வெல்லும்’ என்ற இளைஞர்க் காலத்திலேயே தங்கள் முன்னுணர்ந்து பாடியவர் மஹாகவி. அவரது சொந்தப் பெயர் த. ருத்திரமூர்த்தி. அவர் பிறந்தது 1927ம் வருடம் கை மாதம் 9ம் திங்கில் ஒரு மாயிற்றுக்கிழமை. அளவெட்டடியில் ஒரு சராசரிக் குடும்பத்தில் அவர் பிறந்தார். தனது பதினேழாவது வயதில் எஸ். எஸ். வி. சித் தியடைந்தார். உயர் கல்வி பெற்றுதியாமையின் காரணமாக தனது பத்தொண்பதாம் வயதில் ஒரு கிளாக்காக கொழும்புக்கு வந்தார். 1948ம் வயதில் திருமணம் செய்தார். ஜந்து பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆனார். 1967ல் இவங்கை நிர்வாகச் சேவைப் பரிட்சையில், சித்திய டைந்து மாவட்டக் காணி அதிகாரியாக மண்ணாருக்குச் சௌன்றுர். அக்காலத்தில்தான் அவரை முதன்முதல் இதய நோய் தாக்கியது. அதனால் யாற்பொனக் கச்சேரிக்கு மாந்தம் பெற்றார். அங்கிருந்து மட்டக்களப்படுக் கச்சேரியில் அலுவலக உதவியாளராக 69 நவம்பரில் கடமையேற்றார். 71 ஏப்ரல் மாதத்தில் அரசக்கரும் மொழித்திட்டைக் களத்தில் உதவி ஆணையாளராக திரும்பவும் கொழும்புக்கு வந்தார். அவரது உத்தியோக வாழ்வின் தொடக்கமும் முடிவும் கொழும்பிலேயே ஆயிற்று. 71 ஜூன் 14ம் திகதி மீண்டும் அவரை விதய

நோய் தாக்கியது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்தார். இறுதியில், உயர்பதவியில் இருந்த ஓர் ஏழை மணிதனுகே 20ம் திகதி இரவு ஞாயிற்றுக்கிழமை அவர் யீர் நீத்தார். சுவை நிரம் பிய நிகழ்வுகளின்கீழும் மேதமை செறிந்த குணும்சங்களின்கீழும் உள்ள டக்கமாக இருந்த அவரது தனிப்பட்ட வாழ்வு அத்தோடு முடிவுற்றது.

2

மஹாகவி தனது பதினாண்காலது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதன் என்ற புனிதபெயரில் கவிதைகள் எழுதினார். அ. ந. கந்தசாமி, அ. செ. முருகானந்தம், வரதர் ஆகியோர் அக்காலத்தில் அவரது இலக்கிய நன்பாக்களாக இருந்தனர். கந்தசாமி அப்போது கவிந்திரன் என்ற புனிதபெயரில் கவிதைகள் எழுதினார். அதைவிடச் சிறந்த ஒருபுளை பெயரைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே மஹாகவி என்ற புனிதபெயரை அவர் துவிச்சலோடு குடிக் கொள்ளக் காரணமாயிற்று.

தனது பதினாறும் பதிஸேழாம் வயதுகளில் அவர் எழுதிய கவிதைகளை வானகம், புரட்சி, கவிக்கண்ணி, ஆரம் ஆகிய தனிப்புக்களில் நான்கு சிறிய கையெழுத்துக் கவிதை நூல்களாக அவர் தொகுத்துள்ளார். ஒவ்வொன்றையும் தனது இளைமைக்கால இலக்கிய நன்பாக்க ஜூக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். அவற்றின் அட்டை அமைப்புக் கணையும் அவரே செய்துள்ளார். ஒவ்வொன்றின் பின்புற அட்டையீழும் அரிவானும் சுத்தியீழும் அவர் கைப்படவே வரைந்திருக்கிறார். அரும்பும் காலத்திலேயே அவரிடம் தனித்துவமான கவிதைப் போக்குகள் அமைந்திருந்தன என்பதை அத்தொகுப்புகளில் இருந்து நாம் காண முடியும்.

1943ல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிரசராமாகத் தொடங்கின. சிராம ஊழியர், மறுமலர்ச்சி, ஈழகௌரி, ஆஸந்தன் போன்ற பத்திரிகைகளில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசரமாயின. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளப்படுத்தி வந்துள்ளார். நாற்றுக் கணக்கான கவிதைகளும், இசைப்பாடல்களும், காவியங்களும், நாடகங்களும் அவர் எழுதியுள்ளார். அவரது உத்தியோக உயர்ச்சியைப் போன்ற அவரது கவிதைப் போக்கிலூம் தேக்கமற்ற சிராண வளர்ச்சி நிலையைக் காண→10 வாம்.

60ம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பறப்பில் வாழ்க்கையை நொக்கும்தன்மை அவரிடம் காணப்பட்டது கடங்கு. ஒரு ஈதாரண பணிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியான் காலத ஆகிய ஆஸியங்களையும், கோஸ்ட், முற்றிற்று, புதியதொரு வீடு ஆகிய நாட ஸ்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத்தார்.

3

இன்னவைதாம் கணி எழுத
எந்த பொருள் என்று, பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல்,
மின்சால், முகில், தென்றலிகை
மதவுங்கள்! மீந்திருக்கும்
இன்சால், உழைப்பு, ஏழ்மை உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்

என்று இருபது வருடங்களுக்கு முன் மஹாகவி எழுதினார். 'நிகழ்காலச் செய்திகளையும், பிரச்சினைகளையும் கணிதையில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்துவரல் அவசியமாகும்' என்று மிகச் சமீபத்திலும் அவர் எழுதினார்.

'இன்றைய காலத்திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள்'

ஆகியவையே கணிதையில் இடம்பெற வேண்டும் என்று அவர் சொன்னார். 'கேட்டதுத்த சொற்றெடுரில் கேட்டதுத்த செய்திகளைப் போட்டுக் கொடுத்தால் தான் போற்றுவார்' என்ற பொதிலும் புதிய உள்ளடக்கத்தைப் புதிய பாணியில் அவர் கையாண்டார்.

'இலக்கியத்தினதும் கலைகளினதும் ஓரே கூற்றுக் கண்ணால் மனிதனது சமுதாய வாழ்வே' மஹாகவியின் படைப்புக்களின் உள்ளடக்கமாகவும் உள்ளது. அவரது ஆரம்ப காலப் படைப்புகளில் சில புறநடைகள் உண்டெனினும் அவரது அடிப்படை இதுவே, நடப்பியல் வாழ்வில் இருந்து புறம் போக்காக ஒதுங்கிச் சென்று ஏற்படை உலகில் அவர் சஞ்சாரம் செய்யவில்லை. பதிலாக நடப் பியல் வாழ்வில் இருந்தே அவர் தன் படைப்புகளுக்கான கருப் பொருட்களைப் பெற்றார். தான் கண்டு அனுபவித்த வாழ்க்கையை அதன் முரண்பாடுகளை அவர் பிரதிபலித்தார்.

இந்தப் பிரதிபலிப்பின் அடிப்படை விதவாதமோ வேறு சுருதனத்தத்துவக் கொட்டபாடுகளோ அல்ல. பழைய மரபுகளுள் உழைச்சு கொண்டிருக்கும் பண்டிதத்தளம் அவரிடம் இருக்கவில்லை. உழுத்துப் போன் பழைய தத்துவங்களுக்கும் சமூக அமைப்பு முறை களுக்கும் வக்காலத்து வாங்கும் ஒரு பிறபோக்கு வாதியாக அவர் என்றும் இருந்ததில்லை. கடவுன் நம்பிக்கை அற்றவராக இருந்ததோடு சமய ரீதியான ஏடங்கு சம்பிரதாயங்களையும் அவர் பொருட்படுத்திய தில்லை. மட்டும் உதிர்ந்து கொண்டிருக்கும் சாதியமைப்பை அவர் மதித்ததில்லை. வாழ்க்கையில் இருந்து தப்பிச் செல்வதோ தயங்கி அழுவதோ அவரது குறையசம் அல்ல. மனித வல்லமையின் மீதும் மனித வாழ்க்கையின் மீதும் ஓர் ஆழமான பற்றுதலையும் உறுதியான நம்பிக்கையினையுமே அவர் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார்.

4

இலக்கியம் அதன் உள்ளடக்கத்தினால் மட்டும் சிறப்புப் பெறுவதில்லை. உள்ளடக்கத்தின் பரிவர்த்தனைமுறை - அதன் கலையாக்கநெறி இலக்கியத்தின் தலையாய் அம்சங்களுள் பிரதானமானதாகும். மஹா கவி கையாண்ட கலையாக்க நெறியே, இந்த நாற்றுக்களின் பிற தமிழ்க் கவிஞர்கள் அலைவரிதழும் இருந்து அவரை வேறுபிரித்துக் காட்டும் முதன்மையான அம்சம் எனலாம்.

பாரதி வழிவந்தவர்களில் சிறந்தவர்கள் என்று போற்றப்படுவர்களும் பிரதானமாகக் கருத்துக்களையே முதன்மைப் படுத்தினார்கள். அதனால் அவர்களது கலையாக்க நெறி செய்யுளின் ஒரை உடைவையும், சொல்லாட்சித் திறமையையும் கருத்து விளக்கத் துக்குப் பயன்படுத்தப்படும் உவமைபோன்ற அலக்காரச் சிறப்புக்களையும் அடிப்படையாகக் கொண்ட 'செவிப்புவக் கலையாக்க' மாகவே உள்ளது. செய்யுள் ஆற்றலும் கருத்து வளமும் உடைய ஒருவகையின் மூலம் இக் கலை நெறி தன்குரிய சிறப்பைப் பெறவே செய்கின்றது. ஆனால் தமிழ் நாட்டில் அத்தகைய ஆற்றல் உடையவன் யாரும் இன்மையால் தற்காலக் செய்யுள்வழிக்கவிதை வரண்ட பாலையாயிற்று. அதன் எதிர்விளைவாகத் தோன்றிய பிச்சஞ்சுத்தி வழிவந்த வசன கவிஞர் களும் கருத்துக்களையே முதன்மைப்படுத்தி ஒரைக்குப் பதிலாக குறியீட்டுப் படிமல் கலைமுறை ஒன்றை வளர்த்தார்கள். பிச்சஞ்சுத்தி போன்ற மிகச் சிலர் அதில் ஒரளவு வெற்றி கண்ட போதிலும் பெரும்பாலும் அவர்களது படைப்புக்கள் புதிர்களாகவும் நொடிகளாகவும் வளர்ச்சி யுற்று நவீன நாயக்கர் காலம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளன.

ஆறுஞ் மஹாகவி கருத்துக்களை முதல்வரமான பிரத்தாலூ அறத்து. கவின் உயற்றுக்கண்ணுக் கிருக்கும் அம்முட வாழ்க்கை நிகழ்ச்சிகளை முதல்வரமைப் படுத்தினார். நிகழ்வுகளை அதன் உயிர்த்தலாமயுடன் அவர் சொற்களில் சித்திரித்தார். அதனால் அவரது கவைநெறி காலம், கணம், நிகழ்வு ஆகியவற்றின் ஒருங்கிணையைப் பெற்ற கட்டிலக் கவைநெறி'யாக உள்ளது. இக்கலை நெறி சங்காலக் கவிதைகளுக்குப் பின்னர் மஹாராஜாவிடமே தற்காலத்துக்கு ஏற்றவகையில் முழுவடிவம் பெற்றுள்ளது என்னவாம்.

இந்த நூற்றுண்டின் தமிழ்க் கவிதையில் இக்கட்டிலக் கவைநெறி யைத் தோற்றுவித்து அதனை ஓர் எவ்வீவரை வளர்த்தெடுத்த தமிழ்ப் பெருமை மஹாகவிக்கேயுரியது. இக்கலைநெறி தற்காலத் தமிழ்க் கவி கைத்தகு மஹாகவியின் பிரதான பங்களிப்பட்டதான் முக்கியமான ஒன்று ஆகும்.

மஹாகவியின் இப்படைப்பு தெறியின் உடன் விரைவே அவரது மொழி நடை என்னவாம். இன்றைய பேச்சு மொழிக்கு மிகக் கிட்டிய ஒரு நண்டைய மஹாகவி கையாண்டார். கிராமிய மனிதர் கொடியும் கிராமிய நிகழ்வுகளையும் பெறிதும் அவர் கவிதையில் கொண்டுவர முயன்றதால் வேறு எங்கும் காலங்கு அனாவத்கு கிராமியப் பேச்சுவழக்குச் சொற்களை அவர் செய்யுவின் கையாண்டார். அவரது செய்யுள் நடை தற்காலத்துக்கு உரிய நவீனத் தன்மையைப் பெற்று மிக எளிமையாக இருக்கும் அதே சமயத்தில் மிக பூறுக்கமாகவும் இயல்பாகவும் உள்ளது. திட்பமும் நுட்பமும் செறிந்த பூலகுவான் அவரது மொழி நடை மிகச் சிறந்த மொழி யாற்றுவின் பேறு ஆகும்.

5

ஆறுவும் துரதிஷ்ட வசமாக பலரால் மஹாகவி இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. அவரது படைப்புகள் நூலுருப்பெருமை அதற்குரிய முக்கிய காரணியாகும். இதுவரை அவரது நான்கு நூல்களே வெளிவந்துள்ளன. இன்னும் பதிலாந்துக்கு அதிகமான நூல்கள் பிரசரமாக வேண்டியுள்ளன. பத்தினினக் நாலுக்குகளாக இருப்பவைதானிர இன்னும் பிரசரிக்கப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாகவும் கில படைப்புகள் உள்ளன.

அப்பள்ளுவையும் ஒருமித்து நோக்கி தமிழ்க்கவிதை வரலாற்றுடன் ஒரேநூற்றுப் பார்க்கும்போதே தற்காலத் தமிழ்க்கவிதையில் மஹாகவி எத்தகைய பெரிய சுக்தியாக இருந்தார் என்பதைக் கண்டு கொள்ள முடியும். மஹாகவி தனது காலத்தில் பிறக யாருடாயும் ஒப்புகை காலமுடியாத, தனித்துவம் வாய்ந்த படைப்பாளி என்பதையும் இந்த நூற்றுண்டின் தமிழ்க்கவிதை வரலாற்றில் அவர் ஒரு சுகாப்தம் என்னைத்துயும் அக்காரணத்தினால் அவரே தற்காலத் தமிழின் தாயிப் பெருங்கவிஞர் என்பதையும் அப்போதே நாம் கண்டுகொள்ள முடியும்.